1990 மே 11]

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

திட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. கடலூர் நகராட்சியிடமிருந்து ஆய்வுத் தொகையைப் பெற்றவுடன் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கான ஆய்வு வேலைகள் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் மேற்கொள்ளப்படும்.

திரு. இ. புகழேந்தி: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, கடலூர் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட வாய்ப்பு வசதிகள் உள்ளன. ஆனால், மாண்புமிகு அமைச்சர் அவர்கள், கடலூர் நகரமன்றம் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால், உடன் திட்டம் செயல்பட வாய்ப்பு இருக்கும் என்று தெரிவித்தார்கள். கடலூர் நகராட்சி போதுமான வருவாய் இல்லாத நகராட்சியாக இருப்பதால், அந்த நகரமன்றம் எவ்வளவு கட்ட வேண்டுமோ அதை மானியமாகவோ அல்லது கடனாகவோ இந்த அரசு ஏற்று, அந்தத் திட்டத்தின் அவசியம் காரணமாக பாதாளச் சாக்கடைத் திட்டத்தை கடலூர் மாநகரத்திற்கு வழங்க பரிசீலனை செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடலூர் நகராட்சியிலிருந்து 16—9—1989இல் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கான புதிய ஆய்வுகளைத் துவக்க வேண்டுமென்று அவர்களே தீர்மானத்தைப் போட்டு அனுப்பியிருக்கிறார்கள். அதற்கான ஆய்வுப் பணிகள் துவக்குவதற்கு மட்டும் 3.5 இலட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அதை நகராட்சி கட்ட வேண்டுமென்றும் குடிநீர் வடிகால் வாரியம் அந்த நகராட்சிக்கு எழுதியிருக்கிறது. அவர்கள் அந்தத் தொகையைக் கட்டிவிட்டால் ஆய்வுப்பணிகள் தொடங்கப்படும். மேலும், இதுபோன்ற செலவுகளுக்குக் கடனாகவோ மானியமாகவோ வழங்குவது குறித்து அதற்கான முழுச் செலவை அளிக்க வேண்டுமென்று அதற்காக அரசுக்குத் தனியாக விண்ணப்பித்தால் நிதிநிலைமைகளைப் பொறுத்து அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அய்யலூரில் அரசு மருத்துவமனை.

** 5222—திரு. ப. முத்துசாமி :*
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

வேடசந்தூர் தொகுதி, அய்யலூரில் அரசு மருத்துவமனை கட்டப்படுமா ?

டி2 53-141—4

[1990 மே 11

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இல்லை.

திரு. ப. முத்துசாமி : அய்யலூரில் மருத்துவமனைக் கட்டிடங்கள் கட்டுவதற்காக பங்குத் தொகை செலுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன. அதோடு மட்டுமல்லாமல், இந்தக்கேள்வியிலேயே நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். வட மதுரை, எரியோடு, அய்யலூர் போன்ற 5 இடங்களில் மக்களுடைய பங்குத் தொகைச் செலுத்தி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை மருத்துவமனை கட்டப்படாமல் இருப்பதைக் குறிப்பிட்டு இந்த ஆண்டு அது எடுத்துக்கொள்ளப்படுமா என்று கேட்டிருந்தேன். ஆக மறுபடியும் பரிசீலித்து இவ்வாண்டு இந்த பிரைமரி ஹெல்த் சென்டர் மருத்துவமனைக் கட்டிடம் கட்டுவதற்கு அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆரம்பச் சுகாதார நிலையம் என்பது வேறு, அரசு மருத்துவமனை என்பது வேறு. கிராமப்புறங்களில் ஆரம்பச்சுகாதார மையங்களை மட்டுமே கட்டுவதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்கிறது. அரசினர் மருத்துவமனைகளைத் திறப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதிலும் குறிப்பாக ஆரம்பச் சுகாதார நிலையம், வட மதுரை ஒன்றியத்தில் வடமதுரையிலும், அய்யலூரிலும் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. தவிர, வேடசந்தூர் ஒன்றியத்தில், வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் ஆகிய இடங்களிலும், ஆரம்பச் சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. ஆகவே, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் இருக்கின்ற காரணத்தால் அரசு மருத்துவமனை எதுவும் துவக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ப. முத்துசாமி : ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு கட்டிடங்கள் வேண்டுமென்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். தவறுதலாக மருத்துவமனை என்று குறிப்பிடப்பட்டு விட்டது. ஆகவே, ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கான கட்டிடத்திற்கு மக்களுடைய பங்குத் தொகை செலுத்தி பல ஆண்டுகளாகிவிட்டது ஒரு இடத்திலும், அதாவது வட மதுரையிலும், அய்யலூரிலும், எரியோட்டிலும் இல்லை. இதுபோல பொது காரியங்களுக்காக அரசு நிலம் கொடுக்கப்படாமல், பல இடங்களில் மருத்துவமனைகள் தகுந்த இடங்களில் அமையாமல், ஊருக்குத் தள்ளி அல்லது வசதியற்ற இடங்களில் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. பல இலட்ச ரூபாய் அரசுக் கட்டிடங்களுக்காகச் செலவு செய்யும்போது சில ஆயிரம் ரூபாய் நிலத்திற்காக எடுத்துக் கொள்ள அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

1990 மே 11]

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூலக்கேள்வி அய்ய லூரில் அரசு மருத்துவமனை கட்டப்படுமா என்று இருக்கிறது. ஆகவே, இவர்கள் கேட்டிருக்கிறார்கள் என்ற குறிப்போடு இந்த ஆண்டு மட்டும் 10 ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு கட்டிடங் கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையமும் துவக்கப்படுவதற்காகத்தான் அந் தப் பணம் கொடுக்கப்படுகிறது. கட்டிடம் கட்டுவதற்காக அந் தத் தொகை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இருந்தாலும் உறுப்பினருடைய கோரிக்கையை கவனித்து இந்த ஆண்டோ அல்லது வருகிற ஆண்டுகளிலோ படிப்படியாக கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்கிற முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இரவுப் பணி படி.

* 7801—திரு. குமரி அனந்தன் :

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சு களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் நர்சுகளுக்கு வழங்கப்படுவது போல் இரவுப் பணி படி (Night Duty Allowance) வழங்கப்படுமா?

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே,

இது குறித்த செயற்குறிப்பு எதுவும் பரிசீலனையில் இல்லை.

சித்த மருத்துவர்களுக்கு உதவித் தொகை.

* 8194—திரு. எம். முத்தையன் :

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) சித்த மருத்துவர்களுக்கு அரசு மாதா மாதம் கொடுத்துவரும் உதவித் தொகை சங்கராபுரம் தொகுதியிலுள்ள சித்த மருத்துவர்களுக்கு தரப்படவில்லை என்பதை அரசு அறி யுமா ?

(ஆ) ஆம் எனில், அவர்களுக்கு எப்பொழுது அளிக்கப்படும்?

TAMILNADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS